

# CRIMSON METAL ENGINEERING COMPANY LIMITED

Manufacturers & Exporters of E.R.W. STEEL TUBES - PIPES (BLACK & GALVANISED)  
CIN : L27105TN1985PLC011566

Regd. & Head Office :  
No. 163/1, K.SONS COMPLEX  
II FLOOR, BROADWAY,  
CHENNAI - 600 108. INDIA

Phone : 044-25240393 / 25240559  
Website : www.crmetal.in

November 15, 2021

To

The Manager  
Listing Department,  
BSE Limited,  
Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street, Mumbai - 400 001

Subject: Newspaper Publication of Unaudited Financial Results for the Quarter ended September 30, 2021

Security Code: 526977

Dear Sir/Ma'am,

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the copy of Unaudited Financial Results for the quarter ended September 30, 2021, approved by the Board of Directors at their meeting held on November 13, 2021, and published in the following newspapers:

- (a) Trinity Mirror (English Language Daily Newspaper) on November 14, 2021 and
- (b) Makkal Kural (Chennai Language Daily Newspaper) on November 14, 2021.

Kindly take the same on your records.

Thanking you,

Yours faithfully  
For Crimson Metal Engineering Company Limited

  
Manish Rai

(Company Secretary and Compliance Officer)

Encl: as above

Works : Sedarapet Industrial Estate, Mailam Road, Pondicherry - 605 111.  
Phone : (91) 0413 - 2677351 Fax (91) 0413-2677346



# Apollo Hospitals launches dedicated Diabetic Foot Clinics

Chennai, Nov 14: The Apollo Hospitals Group launched dedicated Apollo Diabetic Foot Clinics, the first of which is opening at Apollo Hospitals, Hyderabad on World Diabetes Day. The dedicated clinic would provide optimal preventive and therapeutic care in the treatment of diabetic foot with a multidisciplinary team. The specialized Apollo Diabetic Foot Clinics would help in identification of signs of a diabetic foot early and prevent complications through proper diabetes management. The major aim would be to reduce risk of ulcers, infections and lower limb amputations due to infections arising from diabetes. The opening of the clinic in Hyderabad would be followed by opening of diabetic foot clinics at Apollo Hospitals



**Dr. Prathap C. Reddy** across the country.

Dr. Prathap C. Reddy, Chairman, Apollo Hospitals Group said, "The proportion of diabetes among the NCDs is increasing at an alarming pace. A government study earlier this year showed that 11.5% of Indians above the age of 45 had diabetes. Among the most common complications is diabetic foot that results from the dual impact of peripheral artery disease and diabetic neuropathy (nerve damage). There

is lessening of sensations such as pain leading to serious injury from even a small blister that gets infected, which may require amputation of the limb. Studies has shown that around 85% of all diabetes related foot or leg amputations begin with a foot ulcer. The Apollo Diabetic Foot Clinic will be a Centre of Excellence for diabetic foot care and would help in addressing this growing healthcare challenge."

The multi-disciplinary team at the Diabetic Foot Clinic would include diabetologists, orthopaedic and vascular surgeons, interventional radiologists, microbiologists, podiatrists specialized in treatment of feet and lower limb related disorders, specialist nurses, and technicians skilled in the biomechanics of

movement.

Dr Sangita Reddy, Joint Managing Director, Apollo Hospitals Group said, "People with diabetes are at greater risk of complications and infection, and disease of the foot remains a major threat. The growing incidence of lower limb amputations in India, currently at around 40,000 every year is a matter of concern as most of these are due to diabetes. The pain, effect on mobility, depression and inability to work after foot ulcers and amputations have a devastating impact on the quality of life. At the same time, no single person can treat a diabetic foot. It needs an expert dedicated multidisciplinary team. Studies have shown that structured multidisciplinary diabetic foot care leads to a significant reduction in lower-extremity amputation rates."

The Apollo Diabetic Foot Clinics would provide a comprehensive range of treatments from prevention to reconstruction including ulcer debridement and infection control, soft tissue balancing procedures, bone excystomy, minor amputations, acute deforming charcot correction, major deformity corrections, advanced Wound Care using hyperbaric oxygen therapy and two-stage reconstruction.

## 37% samples tested for HbA1c in Chennai found to be diabetic

Chennai, Nov 14: SRL Diagnostics prepared a Data Analytics Report on results of randomized samples received for Glycosylated/Glycated Hemoglobin (HbA1c) from January 2017 till September 2021 in the city of Chennai. This report has been prepared on the basis of a retrospective data mining done on results of 32,750 tests done for HbA1c.

A report published in 2009 by an International Expert Committee on the role of HbA1c in the diagnosis of diabetes

recommended that HbA1c can be used to diagnose diabetes and that the diagnosis can be made if the HbA1c level is  $\geq 6.5\%$ . Levels of HbA1c just below 6.5% may indicate the presence of intermediate hyperglycaemia. The precise lower cut-off point for this has yet to be defined, although the ADA (The American Diabetes Association) has suggested 5.7 - 6.4% as the high-risk range. While recognizing the continuum of risk that may be captured


by the HbA1c assay, the International Expert Committee recommended that persons with an HbA1c level between 6.0 and 6.5% were at particularly high risk and might be considered for diabetes prevention interventions. For people without diabetes, the normal range for the HbA1c level is less than 5.7%. HbA1c levels between 5.7% and 6.4% mean one has a higher chance of getting diabetes (pre-diabetes). Levels of 6.5% or higher mean one has diabetes.

## M.V. Hospital illuminates Anna Centenary Library on the occasion of World Diabetes Day

Chennai, Nov 14: Creating a record in India by lighting Blue of various iconic buildings for the thirteen consecutive years, M.V Hospital for Diabetes, Royapuram hosted the celebration this year on the eve of World Diabetes day by illuminating Anna Centenary Library, blue today. The theme of International Diabetes Federation for World Diabetes Day 2021 is 'Access to Diabetes Care' - If not now, when?.

Dr. Vijay Viswanathan, Head and Chief Diabetologist, M.V. Hospital for Diabetes and Prof. M Viswanathan Diabetes Research Centre, Royapuram, Chennai who is currently the President of D-Foot International, said on the occasion of the World Diabetes Day we are launching a novel program for the citizens of Chennai CAPS-D (Chennai Amputation Prevention Service- Diabetes). In this program we will provide our services to people with Diabetes who have a high risk of amputation. The service would include simple foot tests to detect loss of sensation & less blood supply to leg. This will be offered at Rs. 550/- said Dr. Vijay Viswanathan. There is also a proposal to do this project in the homes of people according to him.

On the occasion of World Diabetes Day, 14 November, famous



As part of World Diabetes Day, M.V Hospital for Diabetes, Royapuram illuminated Anna Centenary Library, blue. Dr. Vijay Viswanathan, Head and Chief Diabetologist, M.V. Hospital for Diabetes and Prof. M Viswanathan Diabetes Research Centre, Royapuram, Chennai presided.

monuments across the world are lit blue to spread awareness on Diabetes. In India, M V Hospital for Diabetes has set a record by blue lighting some of the famous monuments/ landmarks of Chennai such as Chennai Central, War Memorial, Accountant General Office, Queen Mary's College, Higgin Botham's (Books Emporium), Napier Bridge, Ripon Building, LIC Building, Light house and Vivekananda House, Valluvar Kottam, Thiruvika Bridge and other such landmarks for past 12 years.

Carrying forward the War against Diabetes, this year on World Diabetes day, M.V Hospital for Diabetes, Royapuram has chosen to light Anna Centenary Library blue.

This year we are lighting up Anna Centenary library which is South Asia biggest library The Anna Centenary Library (ACL), a state-of-the-art library was inaugurated on September 15, 2010 on the occasion of the

102nd birth anniversary of the former Chief Minister of Tamil Nadu Dr. C N Annadurai popularly called 'ANNA'. By reason of his great interest towards the books and library, this library is named as 'Anna Centenary Library'.

## Thiruppugazh to head Flood Management Committee

Chennai, Nov 14: Retired IAS officer V. Thiruppugazh, who served in Gujarat under the then Chief Minister Narendra Modi and also in the National Disaster Management Authority (NDMA) under the Prime Minister, has been appointed by the DMK government to lead an advisory panel on mitigation and management of flood risk in the city.

A G.O. issued on October 22 regarding the formation of the committee noted that Chennai was prone to natural disasters and cyclones. Chennai's terrain was flat with most of the area at an average elevation of 2 m above Mean Sea Level and certain areas were even below the sea level.

RAJ TELEVISION NETWORK LIMITED				
No. 32, Poes Road, II Street, Teynampet, Chennai - 600 018				
STANDALONE STATEMENT OF PROFIT AND LOSS FOR THE HALF YEAR ENDED 30th September 2021				
[Regulation 52 (8), read with Regulation 52 (4) of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015 (LODR Regulations)]				
(Rs. In lakhs except Eps)				
S. No.	Particulars	Half year ended 30-09-2021	Corresponding half year ended in the previous year 30-09-2021	Previous year ended 31-03-2021
		un-audited	un-audited	audited
1	Total Income from Operations	3228.6	2888.93	7854.94
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)#	(577.07)	(752.76)	35.8
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or extraordinary items)#	(577.07)	(752.76)	35.8
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or extraordinary items)#	(562.35)	(791.02)	13.19
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(562.35)	(791.02)	13.19
6	Paid up Equity Share Capital	2,595.67	2,595.67	2,595.67
7	Reserves (excluding Revaluation Reserve)	-	-	7,136.08
8	Securities Premium Account	-	-	4,318.19
9	Net worth	-	-	15,896.21
10	Paid up Debt Capital/ Outstanding Debt	-	-	-
11	Outstanding Redeemable Preference Shares	-	-	-
12	Debt Equity Ratio	-	-	0.22
13	Earnings Per Share (of Rs. 5/-each) (for continuing and discontinued operations) - Basic & Diluted:	(-1.08)	(-1.52)	0.03

**Notes forming part of Statement of Profit and Loss for the Quarter ended 30.09.2021**

- The above unaudited financial results for the quarter ended September 30, 2021, have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 12th November, 2021.
- The Company's operations predominantly relate to a single segment, Media, and Entertainment.
- The above disclosed unaudited financial results have been subjected to limited reviewed by the statutory auditors of the company.
- The figures for the quarter ended September 30, 2021, are the balancing figures in respect of the quarter ended June 30, 2021 and audited year ended financials March 31, 2021 & Unaudited quarter ended September 30, 2020 which was subjected to limited review.
- Comparative period figures have been regrouped / reclassified wherever necessary to conform to current periods' classification.
- The above is an extract of the detailed format of quarterly/annual financial results filed with the Stock Exchanges under Regulation 52 of the LODR Regulations. The full format of the quarterly/annual financial results are available on the websites of the Stock Exchange(s) (NSE & BSE) and the listed entity. (www.rjvnet.in).
- For the other line items referred in regulation 52 (4) of the LODR Regulations, pertinent disclosures have been made to the Stock Exchange(s) (specify names of Stock Exchanges) and can be accessed on the URL (www.rjvnet.in).

Date: 13/11/2021  
Place: Chennai  
FOR RAJ TELEVISION NETWORK LIMITED  
Managing Director

CRIMSON METAL ENGINEERING COMPANY LIMITED						
CIN: L27105TN1985PLC011566						
Regd. Off. 163/1, K Sons Complex, Prakasam Road, Broadway, 3rd Floor, Chennai 600 108, Tamil Nadu, Ph:044-25240393 / 25240559; Email: investor@crmetal.in; Website: www.crmetal.in						
Statement of Standalone Unaudited Financial Results for the Quarter September 30, 2021						
(Rs. in Lakhs)						
S. No	Particulars	3 months ended 30.09.2021	Previous 3 months ended 30.06.2021	Corresponding 3 months ended in the previous year 30.09.2020	Year to date figures for current period ended 30.09.2021	Year to date figures for the previous year ended 31.03.2021
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations (net)	221.95	190.88	241.09	412.83	414.88
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	1.74	1.19	6.14	2.94	8.64
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary Items)	1.74	1.19	6.14	2.94	8.64
4	Net profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	1.74	1.19	6.14	2.94	8.64
5	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1.74	1.19	6.14	2.94	8.64
6	Paid up Equity Share Capital (Face value of Rs.10/- each)	442.82	442.82	442.82	442.82	442.82
7	Earnings Per Share (Face value of Rs.10/- each)					
		Basic	0.04	0.02	0.13	0.06
		Diluted	0.04	0.02	0.13	0.06

**Notes:**

- The above is an extract of the detailed format of Quarterly Unaudited Financial Results filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Unaudited Financial Results are available on the stock exchange websites www.bseindia.com and also the company's website www.crmetal.in
- The financial results of the company for the quarter ended 30th September 2021, which have been extracted from the financial statements un-audited by the statutory auditors, have been reviewed by the audit committee and approved by the board of directors at their respective meetings held on 13th November, 2021. The statutory auditors have expressed unmodified audit opinion.
- These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act 2013 and other recognized accounting practices and policies to the extent applicable.
- As the company's business activity falls within a single primary business segment viz. Manufacturing of FRP pipes, the disclosure requirement of Accounting Standard (Ind AS 108) on 'Operating Segment' is not applicable.

PLACE: CHENNAI  
DATE: 13-11-2021  
Sd/-  
Vinsay Kumar Goyal  
Managing Director  
FOR CRIMSON METAL ENGINEERING COMPANY LIMITED

ETA KARNATAKA ESTATES LIMITED	
Regd. Office: "Chennai City Centre", 4th Floor, #10 & 11, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004.	
NOTICE OF AGM, E-VOTING & BOOK CLOSURE	
NOTICE is hereby given that the 25th Annual General Meeting of the Company (AGM) will be held on Monday, the 29th November, 2021 at 11.00 a.m. at Second Floor, "Meeting Hall", Archdiocesan Pastoral Centre, No. 25, Rosary Church Road (Kutchery Road), Mylapore, Chennai 600 004. The Notice setting out the business to be transacted at the AGM and Annual Report for the F.Y. 2020-2021 (physical copies) have been dispatched to all the shareholders on 06/11/2021.	
Pursuant to section 108 of the Companies Act, 2013 read with Rules framed thereunder, the Company is pleased to provide remote e-voting facility to its members to exercise their right to vote electronically on all resolutions set forth in the AGM Notice. The Company has engaged "Central Depository Services (India) Ltd. (CDSL)" as authorized agency to provide e-voting facility to its members. The remote e-voting facility will be available during the following voting period:	
<b>Commencement of e-voting</b>	<b>End of e-voting</b>
Friday, the 26th November, 2021 at 9.30 a.m.	Sunday, the 28th November, 2021 at 5.00 p.m.
During this period, the Members holding shares as on holding date, i.e., Saturday, the 20th November, 2021 may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL for voting thereafter and remote e-voting shall not be allowed beyond the above mentioned date and time. For instructions or queries, if any on e-voting, the shareholders may refer FAQ & E-Voting User Manual available under Help Section at CDSL website 'www.evotingindia.com' or may contact by e-mail to helpdesk.evoting@cdslindia.com.	
NOTICE IS FURTHER given pursuant to section 91 of the Companies Act, 2013 that the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Saturday, the 20th November, 2021 to Monday, the 29th November, 2021 (both days inclusive).	
By Order of the Board of Directors For ETA Karnataka Estates Limited Sd/- E. EASWARAN Company Secretary	
Place: Chennai	Date: 09/11/2021

NEYCER INDIA LIMITED							
Regd. Office: No.145, Manasa Apartment, St. Mary's Road, Alwarpet, Chennai - 600 018.							
CIN: L26109TN1960PLC004145							
Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and Half Year Ended 30.09.2021							
(Rs. In Lakhs except as stated)							
Sl.No	Particulars	Standalone					
		Quarter Ended		Nine Months Ended		Year Ended	
		30.09.2021	30.06.2021	30.09.2020	30.09.2021	30.09.2020	31.03.2021
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
1	Total Income From Operations	28.67	10.19	96.54	38.86	111.18	155.97
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	-29.87	-68.13	-46.51	-98.01	-193.68	-272.06
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and / or Extraordinary items)	-29.87	-68.13	-46.52	-98.01	-155.33	-233.71
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	-29.87	-68.13	-46.52	-98.01	-155.33	-233.71
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-29.87	-68.13	-46.52	-98.01	-155.33	-253.73
6	Equity Share Capital	1015.19	1015.19	1015.19	1015.19	1015.19	1015.19
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance sheet of the previous year	0.00	0.00	0.00	0.00	0.00	-472.29
8	Earnings Per Share (of Rs. 10/- each) (for Continuing and discontinued operations) -						
		1. Basic	-0.37	-0.67	-0.46	-1.04	-1.53
		2. Diluted	-0.37	-0.67	-0.46	-1.04	-1.53

**Note:-**

- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the websites of the Stock Exchange BSE Limited (www.bseindia.com).
- The financial results of the company have been prepared in accordance with the Indian Accounting Standards ("IndAS") as prescribed under section 133 of the companies Act, 2013 read with the companies (Indian Accounting Standards) Rule, 2015 as amended.
- The financial results of the company for the quarter ended 30.09.2021 have been reviewed by the audit committee and approved by the board of directors at their meetings held 13.11.2021 and the Statutory Auditors of the company have been carried out a limited review of the results.
- There were no exceptional and extraordinary items during the quarter ended on 30.09.2021.
- Figures of the previous period have been regrouped wherever necessary to conform to the current period's classification.

PLACE: CHENNAI  
DATE: 13-11-2021  
Sd/-  
For NEYCER INDIA LIMITED  
DIRECTOR

MANSI FINANCE (CHENNAI) LIMITED							
Registered Office: "MANSI MANSION" No. 22-B, Mulla Sahib Street, Sowcarpet, Chennai - 600 079							
EXTRACT OF STANDALONE UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30-09-2021							
(Rs. In Lakhs)							
Sl. No	Particulars	QUARTER ENDED			HALF YEAR ENDED		YEAR ENDED
		1	2	3	4	5	6
		Current 3 months ended 30-09-2021	Preceding 3 months ended 30-06-2021	Corresponding 3 months ended 30-09-2020	30-09-2021	30-09-2020	Previous Accounting Year Ended 31-03-2021
		Un-audited	Un-audited	Un-audited	Un-audited	Un-audited	(Audited)
1	Total Income from Operations (Net)	174.31	112.18	167.63	286.49	317.85	760.64
2	Net Profit/(Loss) for the period (before exceptional items and tax)	57.93	2.78	45.41	60.71	75.46	236.90
3	Net Profit/(Loss) for the period before tax (after exceptional items)	57.93	2.78	45.41	60.71	75.46	236.90
4	Net Profit/(Loss) for the period after tax (after exceptional items)	48.36	1.78	38.41	50.14	61.46	174.89
5	"Other Comprehensive Income (net of tax)"	0.00	0.00	0.00	0.00	0.00	0.00
6	"Total comprehensive Income for the period (comprising Profit/(loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)"	48.36	1.78	38.41	50.14	61.46	174.89
7	"Paid up equity share capital (Face Value Rs.10/- Share)"	353.49	353.49	353.49	353.49	353.49	353.49
8	"Reserves excluding revaluation reserves as per balance sheet of previous accounting year"	-	-	-	-	-	2,634.10
9	Earnings (Loss) per equity Share						
		(1) Basic	1.37	0.05	1.09	1.42	4.95
		(2) Diluted	1.37	0.05	1.09	1.42	4.95

**Note:**

The above is an extract of the detailed format of Quarterly Financial results filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulation, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the website of the Stock Exchange i.e (www.bseindia.com)

Date: 13-11-2021  
Place: Chennai  
FOR MANSI FINANCE CHENNAI LTD  
SURESH BAFNA  
Chairman & Managing Director  
DIN: 00007655



ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பொளான்ஸ்

சென்னை நவ.14 ரெப்கோ ஹோம் பைனான்ஸ் 2வது காலாண்டில் ரூ.85.9 கோடி வரம்பில் சம்பாதித்துள்ளது.

இது முந்தைய ஆண்டின் இது காலத்தின் வாட்டை விட 167% அதிகமாக ஆகும். இந்த நிறுவனம் வழங்கிய கடன் 102% அதிகமாக ரூ. 484 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது.

கடன் அனுமதி அளித்ததும் 161% அதிகமாக ரூ.525.3 கோடியாக உயர்ந்துள்ளது என்று இதன் நிர்வாக இயக்குனர் யஷ் பால் குப்தா தெரிவித்தார்.

இதன் மொத்த வருமானம் 2ம் காலாண்டில் ரூ.334.5 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருமானம் 8% அதிகமாக ரூ.156 கோடியாக உள்ளது.

எந்த ஆண்டிலும் இல்வா அளவில் வட்டி வருமானம் விகிதம் 5.2% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த முதலாவது அரையாண்டில் மொத்த வருமானமாக ரூ.656.9 கோடி சம்பாதித்துள்ளது நிகர வட்டி வருமானம் ரூ.300.8 கோடியாக

நிர்வாக இயக்குனர் யஷ் பால் குப்தா தகவல்



உள்ளது. நிகர வட்டியாக ரூ.118 கோடி சம்பாதித்துள்ளது. இது அனுமதிக்க கடன் 5% அதிகமாக ரூ.726.5 கோடியாக உயர்ந்துள்ளது.

கடன் வழங்கிய தொகையும் 12% அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் மொத்தமாக செப்டம்பர் மாதம் முடிய ரூ.11 ஆயிரத்து 889.4 கோடி கடன் வழங்கியுள்ளது.

இந்த தொகையில் 51.5% தொகையை சுய சம்பாதிப்பதில் உள்ள மாதாந்திர சம்பந்தார்களுக்கு வழங்கியுள்ளதில் கடன் திருப்பி வருவலிப்பதில் பாதிப்பு ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் மொத்த கடனில் 3.2% தொகையாக ரூ.375.1 கோடியை எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக்காக பாதுகாப்பாக ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச போதிய மூலதன விகிதம் 12% ஆக இருக்க வேண்டும் என்றாலும், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் போதிய மூலதன விகிதம் 32.3% ஆக சிறப்பாக உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு 155 கிளைகள் 22 தொலைநகர மையங்கள் உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இதன் கிளைகள் விரிந்து பரந்து உள்ளன என்றும் யஷ் பால் குப்தா தெரிவித்தார்.

மொத்தமாக செப்டம்பர் மாதம் முடிய ரூ.11 ஆயிரத்து 889.4 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த தொகையில் 51.5% தொகையை சுய சம்பாதிப்பதில் உள்ள மாதாந்திர சம்பந்தார்களுக்கு வழங்கியுள்ளதில் கடன் திருப்பி வருவலிப்பதில் பாதிப்பு ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் மொத்த கடனில் 3.2% தொகையாக ரூ.375.1 கோடியை எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக்காக பாதுகாப்பாக ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச போதிய மூலதன விகிதம் 12% ஆக இருக்க வேண்டும் என்றாலும், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் போதிய மூலதன விகிதம் 32.3% ஆக சிறப்பாக உள்ளது.

இந்த நிறுவனத்துக்கு 155 கிளைகள் 22 தொலைநகர மையங்கள் உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இதன் கிளைகள் விரிந்து பரந்து உள்ளன என்றும் யஷ் பால் குப்தா தெரிவித்தார்.

இதன் மொத்த வருமானம் 2ம் காலாண்டில் ரூ.334.5 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருமானம் 8% அதிகமாக ரூ.156 கோடியாக உள்ளது.

எந்த ஆண்டிலும் இல்வா அளவில் வட்டி வருமானம் விகிதம் 5.2% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த முதலாவது அரையாண்டில் மொத்த வருமானமாக ரூ.656.9 கோடி சம்பாதித்துள்ளது நிகர வட்டி வருமானம் ரூ.300.8 கோடியாக

பெயர் மாற்றம் Given Name: Nazeer Aameed, Sur Name: Basheer Aameed...

PUBLIC NOTICE This is to inform that my client Mr. V.Rajasekar, represented by his duly appointed Power of Attorney Agent M/s. Motupakkam Foundations (Pvt) Limited...

PUBLIC NOTICE By this Public Notice my client JAYANTHI SHANKAR, Wife of Late Shankar, residing at Apartment No.5, Citadel, 1-A, Canalpakkam, Chennai - 600 018...

P.M. GOPALA KRISHNAN, Advocate No.10/19, Vallabha Agraham Street, Triplicane, Chennai - 600 005

செக்யூரிטי டெக்னாலஜிஸ் லிமிடெட் (முன்னர் டி.கே.கே. கிராமர் எச்.சீ.எல் லிமிடெட்) பதிவு அலுவலகம்: என்.கே. சௌப்பர் (2வது தளம்), ஸ்ரீரங்கம் டவுன், சேன்னை - 600 018

விவரங்கள் துறைமுகம், நிறுவனம், அம்சம், தரண்கள், 30.09.2021, 30.06.2021, 30.09.2020, 30.06.2020, 31.03.2021

பயரட் டெக்னாலஜிஸ் & ப்ரூபிங் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பதிவு எண்: 04, பதிய எண்: 43, சட்டமன்ற நபர்கள் குழு, சேன்னை 600 112

கொரோனாவால் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட

293 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று முதல் வழக்கமான பெயர்களில் இயக்கம்

கொரோனாவால் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட 293 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய போது ரெயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

பின்னர் தொற்று குறைந்து வந்ததால், பாடபடியாக போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது. அந்தவகையில், தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும், சிறப்பு ரெயில்களாகவே இயக்கப்பட்டன.

இந்தநிலையில் தற்போது, சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மீண்டும் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கொரோனாவால் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட பான்டியான் எக்ஸ்பிரஸ், கன்னியா குமரி எக்ஸ்பிரஸ், புத்தநகர் எக்ஸ்பிரஸ், தெற்கு எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாளையங்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 293

எக்ஸ்பிரஸ், ரெயில்கள் மீண்டும் வழக்கமான பெயர்களில் இன்று முதல் இயக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட பான்டியான் எக்ஸ்பிரஸ், கன்னியா குமரி எக்ஸ்பிரஸ், புத்தநகர் எக்ஸ்பிரஸ், தெற்கு எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாளையங்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 293

கிரிம்சன் மெட்லட் இன்ஜினியரிங் கம்பனி லிமிடெட் CIN: L27105TN1985PLC011566

30.09.2021 அன்று முதல் காலாண்டுக்கான தனிண்கையச் செயல்பாட்டின் நிதிநிலை முடிவுகள் பற்றிய அறிவிப்பு

பிரீமியர் எனர்ஜி அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்

பதிவு அலுவலகம்: சீழ்தாமி, பளகி அபார்ட்மென்ட்ஸ், 34 டாக்டர் பி வி சேசியா சாலை, எழும்பூர், சென்னை 600 008

முடிவுகள் 30.09.21, 30.06.21, 30.09.20, 30.09.21, 31.03.21

விவரங்கள் 30.09.21, 30.06.21, 30.09.20, 30.09.21, 31.03.21

இடம்: சென்னை தேதி: நவம்பர் 13, 2021

காணவில்லை எங்களுடைய கீழ்க்காணும் ULTRATECH CEMENT LTD-ன் ஒரு ஷேர் சாப்டிகேட், பெசன்ட்ரர் பால் ஸ்டான்கோட் xerox எடுக்கும் போது தொலைந்துவிட்டது.

காணவில்லை இரண்டு ஷேர் சாப்டிகேட், பெசன்ட்ரர் பால் ஸ்டான்கோட் xerox எடுக்கும் போது தொலைந்துவிட்டது.

SPEL ஸ்பெல் செமிகண்டக்டர் லிமிடெட் பதிவு அலுவலகம்: சீழ்தாமி, பளகி அபார்ட்மென்ட்ஸ், 34 டாக்டர் பி வி சேசியா சாலை, எழும்பூர், சென்னை 600 209.

ETA இடிஏ கர்நாடகா எஸ்டேட்ஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: "சென்னை சிட்டி, சென்னை" 4வது தளம், 210/11, டாக்டர் இரத்தினச்செட்டி சாலை, மலைப்பேட்டை, சென்னை 600 004.

மின்னணுவக முடிவாகி வருவது குறித்து மின்னணுவக முடிவாகி வருவது குறித்து

பயரட் டெக்னாலஜிஸ் & ப்ரூபிங் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பதிவு எண்: 04, பதிய எண்: 43, சட்டமன்ற நபர்கள் குழு, சேன்னை 600 112

முடிவுகள் 30.09.2021, 30.06.2021, 30.09.2020, 30.09.2021, 31.03.2021

விவரங்கள் 30.09.2021, 30.06.2021, 30.09.2020, 30.09.2021, 31.03.2021

முடிவுகள் 30.09.21, 30.06.21, 30.09.20, 30.09.21, 31.03.21

விவரங்கள் 30.09.21, 30.06.21, 30.09.20, 30.09.21, 31.03.21

முடிவுகள் 30.09.21, 30.06.21, 30.09.20, 30.09.21, 31.03.21

இடம்: சென்னை தேதி: 13.11.2021